



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 30.09.2019 (பிற்பகல்)**

**மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை மாவட்டம்.**

**முன்னிலை**

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்

\*\*\*\*\*

**வழக்கு எண்.SA 9194/E/2018**

திரு க.முருகேசன்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருமங்கலம்,  
மதுரை மாவட்டம் - 625 706.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	03.07.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	23.10.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	03.12.2018

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (30.09.2019) பிற்பகலில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு க.முருகேசன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி M.R.முத்துலெட்சுமி, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 03.07.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் RTR No.4321/08/09, நாள் 29.09.2008-ன் நகலைத் தகவலாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 23.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 03.12.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (30.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகி, தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவிற்குப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்படாததால், சட்டப்பிரிவு 19(1)-ன்கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவும், சட்டப்பிரிவு 19(3)-ன்கீழ் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளதாகவும், இதுநாள்வரைப் பொது அதிகார அமைப்பினரால் முழுமையான தகவல் தனக்கு வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை முழுமையாக வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடுமாறும் தனது வாதுரையை ஆணையத்தின் முன்பு எடுத்துரைத்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் குறிப்பிட்டுள்ள கோப்பானது ஆவணக் காப்பறையில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், மேற்படி தகவல் 08.02.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

6. பொதுத் தகவல் அலுவலரால் மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ள தகவலை ஆணையம் ஏற்கவில்லை. மேற்படி கோப்பினை மீண்டும் தேடிப்பார்த்து, கிடைக்கப்பெறும்பட்சத்தில், மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவல் வழங்கப்பட வேண்டுமென்று ஆணையம் கருதி, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

1. மேல்முறையீட்டாளர் 03.07.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள கோப்பினை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கிடைக்கப்பெறும்பட்சத்தில் அதனை ஒளி நகலெடுத்து, சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவுச்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த

விபரத்தை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 45 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்படுகின்றது.

2. மேற்படி கோப்பு கிடைக்கப்பெறாதபட்சத்தில், அது குறித்துப் பிரமாண வாக்குப்பத்திரம் (Sworn Affidavit) ஒன்றை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 45 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 9194/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருமங்கலம்,  
மதுரை மாவட்டம் - 625 706.

மனுதாரர்

திரு க.முருகேசன்,  
த/பெ. (லேட்) கந்தன்,  
கதவு எண்.9, அம்பேத்கார் தெரு,  
திருமங்கலம்,  
திருமங்கலம் வட்டம்,  
மதுரை மாவட்டம் - 625 706.

Copy to: Judgement File.

04/10/19